(5) கவன ஈர்ப்புகள்.

(அ) பழனி, தண்டாயுதபாணி கோவில் உண்டி வசூல் களை எண்ணுகிறபோது, துறை பணியாளர்களிடம் ஏற்பட்ட தகராறு குறித்து.

திரு என். பழனிவேல்: பேரவைத் தலைவர் அவர்களே, 'பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் 6—2—1979ஆம் தேதியன்று உண்டியல் வசூல்களை எண்ணுகிறபோது இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்களுக்கும், வருவாய்த் துறைப் பணியாளர்களுக்குமிடையே ஏற்பட்ட தகராறு காரணமாகப் பக்தர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியம் குறித்து அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு செய்தி மற்றும் அறநிலைய துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு திரு ஆர். எம். வீரப்பன்: பேரவைத் தலைவர் அவர்களே, அருள் மிகு தண்டாயுதபாணி மலைக் கோவிலிலும் அதன் உப கோவில்களிலும் உள்ள உண்டியல்கள் மாதம் இருமுறை திறந்து கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு உண்டியலும் இரண்டு பூட்டுகளால் பூட்டப்படுகின்றன. ஒரு பூட்டின் சாவி அறநிலையத்துறை செயல் அலுவலரிடமும், மற்றொரு பூட்டின் சாவி (Double Lock Officer) பழனி வட்டாட்சியாரிடமும் உள்ளன. உண்டியல்களைத் திறக்குங்கால் அறநிலையத்துறையைச் சார்ந்த கண்காணிப்பாளர், மதுரை, நகைகள் சரிபார்க்கும் அதிகாரி இவர்கள் முன்னிலையில் செயல் அலுவலரும், பழனி வட்டாட்சியரும் சேர்ந்து தான், உண்டியல் பூட்டுகளைத் திறக்க வேண்டும்.

இப்படி 6—2—1979-ல் திறக்கும்போது எதிர்பாராமல் வருவாய்த்துறையைச் சேர்ந்த சில அலுவலர்களுக்கும் அறநிலையத் துறையைச் சார்ந்த சில அலுவலர்களுக்கும், சிறிது பூசல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உண்டியல் திறப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்பு செயல் அலுவலரின் தலையீட்டின் பேரில் முறைப்படி உண்டியல்கள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டன. இது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட துறைகளின் மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இரண்டு துறையினரிடமும் இது மாதிரி பூசல்கள் மறுபடி எழாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவிலுக்கு வந்த பக்தர்களின் வழிபாட்டிற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. மேலும் பாதுகாப்பற்ற நிலையோ பதட்ட நிலையோ ஏதும் இல்லை.

(மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் தலைமை)

[1979 மார்ச் 6

திரு என். பழனிவேல்: பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இப்போது பதட்ட நிலை எதுவும் இல்லையென்று அமைச்சர் அவர்கள் சொல்லுகிறார்கள். சென்ற 28—2—1979ஆம் தேதியன்று எண்ண வேண்டிய மாரியம்மன் கோயில் உண்டியல் இவர்களுக்குள் ஏற்பட்ட தாவா காரணமாக இன்று வரை எண்ணாமல் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வட்டாட்சி அலுவலர்களிடம் ஒரு சாவி இருப்பதன் காரணமாக அவர்கள் உண்டியலை எண்ண அங்கே வருகிறார்கள். இதைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறநிலையத் துறை ஊழியர்கள் சொல்லுகிறார்கள். இவர்கள் வந்து எண்ணுவதைப் பகிஷ்கரிக்கக்கூடிய முறையில் அந்த உண்டியல் இன்று வரை எண்ணப்படாமல் இருக்கிறது. இது தவிர அங்கு பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும் பல கடிதங்கள் வந்திருக்கின்றன. இதிலே ஒரு தெளிவான முடிவு எடுக்கும் வகையில் ஒரு பகிரங்க விசாரணை நடத்த வேண்டும். தற்போது வட்டாட்சித் தலைவர்தான் பெரிய அதிகாரியாக இருக்கிறார். இதனால் அறநிலையத் துறை ஊழியர்களைப் புறக்கணிக்கக்கூடிய நிலை இருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: சுருக்கமாகக் கேள்வி கேளுங்கள். இதிலே நீண்ட பேச்சாக பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

[முற்பகல் 10—50]

திரு. என். பழனிவேல்: இது ஒரு தனி அரசாங்கம், தமிழக அரசைவிட வேறு அரசாங்கம் அவர்கள் கையிலே இருப்பதாக அவர்கள் கருதிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைக் கறாரான முடிவிற்குக் கொண்டுவருவதற்காக பகிரங்க பொது விசாரணை வைக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன்: மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே. அவர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானத்திலே ஏதோ இரண்டு துறையினரிடத்திலே பூசல் இருப்பதாகவோ அல்லது வாய்ச் சண்டை இருப்பதாகவோ சொன்னார்கள். அதற்கு இங்கே விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அவர்கள் அதையும் மீறி, வேறு ஊழல் ஏதோ நடக்கிறது என்று, வருகிற பட்ஜெட் விவாதத்தின்போதோ அல்லது மானியத்தின் மீது பேசும்போதோ பேசவேண்டிய கருத்துக்களை இப்போது தெரிவித்திருக்கிறார்கள். இப்போது அங்கே பூசல் தீர்க்கப்பட்டுவிட்டது. அதுவும் இரண்டு அரசாங்கத்துறைகளில் இருக்கிறவர்களுக்குள்ளேயே இருக்கின்ற இரண்டு தனிப்பட்டவர்களுக்குள்ளே உள்ள தகராறை ஏதோ துறைக்குத் துறை மாற்று

கின்ற ஒரு உணர்ச்சியை அங்கே வேலைசெய்கிறவர்கள் பெறுவதைப்போல மாண்புமிகு உறுப்பினர் அவர்களும் அதைத் தூண்டிவிடுவதற்குக் காரணமாக இருந்துவிடக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன். அறநிலையத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரிக்கும் வருவாய்த் துறையைச் சேர்ந்த துணைத் தாசில்தாருக்கும் ஏதோ வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது, அறநிலையத் துறையைச் சேர்ந்தவர்கள், வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் பூட்டைத் திறக்கின்ற பணிக்கு வரக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்து, அதைத் தொடர்ந்து கருப்புப் பட்டை அணிந்துகொண்டிருக்கிறார்கள். அது தேவையில்லை என்றும் ஒரு துறையையே புறக்கணிப்பது சரியல்ல என்றும் அரசு தெரிவித்திருக்கிறது. அங்கே குறைகள் இருந்தால், புகார்கள் இருந்தால், தனித் தனியே அவை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்து, ஊழல் குற்றச்சாட்டு எல்லாம் வரவில்லை, அவர்களுக்குள்ளே இருந்த வாய்ச் சண்டை தீர்க்கப்பட்டு இரண்டாவது முறை உண்டியல் திறக்கப்பட்டு திண்டுக்கல் தாசில்தார், அறநிலையத் துறை அலுவலர்களை வைத்து எண்ணிக்கொண்டிருக்கின்றனர் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(ஆ) உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி ஆசிரியர்கள் உண்ணா விரதம் இருப்பது குறித்து.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: திருவாளர்கள் அ. ரகுமான்கான், செ. சிவசாமி, என். வரதராஜன், ரா. வெங்கிடுசாமி என்கிற வெங்கிடு, கு. ரமணி, சி. கோவிந்தராசன், எம். அண்ணாமலை ஆகியோர் மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்களின் கவனத்திற்கு ஒரு கவன ஈர்ப்பைக் கொண்டுவருவார்கள்.

திரு. அ. ரகுமான்கான்: தலைவர் அவர்களே, மதுரை மாவட்டம், உத்தமபாளயத்திலுள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி ஆசிரியர்கள் தங்களுக்குச்சேர வேண்டிய சம்பளப் பாக்கிகளுக்காகவும் ஏனைய பிற கோரிக்கைகளுக்காகவும், 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் நாளிலிருந்து தொடர் உண்ணாவிரதம் இருந்துவருவது குறித்து அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம்: தலைவர் அவர்களே, மதுரை மாவட்டம், உத்தமபாளையத்திலுள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் ஆசிரியர்கள் 1976–77-ம்